

தலைப்பு 293 – இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 293 - இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் உள்ளடங்கிய பொழிப்பு அறிக்கை 2025 மே 09 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 05 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கக் கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன.

(ஆ) கடந்த வருடத்திற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்வரும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடத்திற்குரிய அறிக்கையின் பந்திக்கான தொடர்பு	நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள்	இந்த அறிக்கையின் பந்திக்கான தொடர்பு
3.1	நட்டங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் நிதி பிரமாணம் பிரகாரம் வினைதிறனாக மற்றும் பயனுறுதிமிக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	4.1

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் 05 மீண்டெழும் செலவின விடயங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கூட்டுத்தொகை ரூபா 18,500,000 நிதியேற்பாட்டில் கூட்டுத்தொகை ரூபா 6,311,556 பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் ஆண்டு இறுதியில் அச் செலவின விடயங்களின்	01/2024 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கையின் 06 ஆம் பந்தியின் பிரகாரம் செலவுகள் மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கல்வி சுற்று பயணங்கள் மற்றும் வெளிநாட்டு மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கு வாய்ப்பு பெறப்படாமை போன்ற	வருடாந்த மதிப்பீடு இயன்ற வரையில் சரியாக தயாரிக்கப்பட மற்றும் நிதியேற்பாடு தொடர்புடைய பணிகளுக்காக பயன்படுத்துவதற்கு

சேமிப்பு தேறிய நிதியேற்பாட்டில் 17 சதவீதம் தொடக்கம் 98 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

காரணங்களினால் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 நட்டங்களும் சேதங்களும்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நட்டம் சேதம் ஏற்பட்டு 05 தொடக்கம் 08 ஆண்டுகள் வரையிலான காலம் கடந்திருந்த 05 நிகழ்வுகள் தொடர்பாக கூட்டுத்தொகை ரூபா 2,049,606 ஆன நட்டங்கள் மற்றும் சேதங்கள் அறவிடப்படுவதற்கு அல்லது பதிவழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	56-8223 ஆம் இலக்க வாகனத்தின் நட்டம் அறவிடப்படுவதற்கு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 03 லொறிகளின் நட்டங்கள் மற்றும் சேதங்கள் பதிவழிப்பதற்கு சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கின் பணிக்குறிப்புக்கள் நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு கோரப்பட்டுள்ளது. KE-7525 ஆம் இலக்க வாகனத்தின் நட்டம் ஓட்டுனரிடமிருந்து அறவிடப்பட்டு வருகின்றது.	நட்டங்கள் மற்றும் சேதங்கள் நிதி பிரமாணம் பிரகாரம் வினைத்திறனாக மற்றும் பயனுறுதி மிக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4.2 சிக்கனமற்ற கொடுக்கல்வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ரூபா 66,700,000 பெறுமதியான 75 பேர்ஸ்கள் காணியை 2009 ஆம் ஆண்டில் ரூபா 59,304,347 தொகையை செலுத்தி திணைக்களம் கொள்வனவு செய்திருந்த போதிலும் இந்த காணி இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தினால் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கையேற்கப்பட்டிருக்காததுடன் 15 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதிலும் இந்த காணி பயனுறுதிமிக்க பணிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	நகர அபிவிருத்தி அதிகார சபையினால் காணி கையளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலாளரினால் பரீட்சித்து அளவிடுவதற்காக நில அளவை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்கு திறைச்சேரியிடமிருந்து நிதியேற்பாடு கோரப்பட்டுள்ள போதிலும் புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு நிதியேற்பாடு பெற்றுக் கொடுப்பதற்கு முடியாது என திறைச்சேரியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.	காணியை தாமதமின்றி கையகப்படுத்தி, தேவையான நிர்மாண பணிகளை மேற்கொண்டு, சொத்துக்களை செயற்திறனாக பயன்படுத்த வேண்டும்.

4.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் இறப்பர் பயிர் செய்பவர்களுக்கு பயிர்செய்கை மானியம் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் பயிர்செய்கை கைவிடப்பட்டிருந்தால் பெற்றுக் கொடுக்கப்பட்ட மானியம் பயிர் செய்கையாளர்களிடமிருந்து மீண்டும் அறவிடப்படல் வேண்டும். அதன் போது 15 மாவட்டங்களுக்குரிய 6,021 இறப்பர் பயிர்செய்கையாளர்களில் 727 பயிர்செய்கையாளர்கள் பயிர்செய்கைகளை கைவிட்டமையினால் ரூபா 27,845,066 தொகையும், 5,605 புதிய இறப்பர் பயிர்செய்கையாளர்களில் 2,844 பயிர்செய்கையாளர்கள் பயிர்செய்கைகளை கைவிட்டமையினால் ரூபா 24,699,721 தொகையும் திணைக்களத்திற்கு அறிவிடப்பட வேண்டியிருந்தது.	தற்பேது பிரதேச அலுவலக மட்டத்தில், 1953 இன் 36 ஆம் இலக்க இறப்பர் மீளநடுகை மானியச் சட்டம் மற்றும் 2024/02 ஆம் இலக்க சுற்றறிக்கை பிரகாரம் பயற்ற பயிர்செய்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	இறப்பர் பயிர்செய்கை மானியம் பெற்றுக் கொள்ளப்பட்டு பயிர்செய்கை கைவிட்டமைக்காக காரணங்கள் பரீட்சித்து அறவிடப்பட வேண்டிய தொகை தாமதமின்றி அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) திணைக்களத்திற்கு சொந்தமான 08 நாற்றுமேடைகளில் 05 நாற்றுமேடைகளின் இறப்பர் பயிர் உற்பத்தி 2023 ஆம் ஆண்டிற்கு இணையாக 2024 ஆம் ஆண்டில் குறைந்திருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் இந்த குறைவு 36 சதவீதம் தொடக்கம் 74 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.	பயிர்செய்கை உற்பத்தி திட்டம் பிரகாரம் பயிர் உற்பத்தி திட்டமிடப்பட்ட போதிலும் பரிந்துரைக்கப்பட்ட நகலிகளிலிருந்து போதுமான ஒட்டுக் கிளைகள் இல்லாமையின் காரணத்தினால் பயிர் உற்பத்தி குறைந்துள்ளது.	இறப்பர் பயிர்கள் கேள்வியின் பிரகாரம், பயிர்கள் உற்பத்தி செய்யப்படல் வேண்டும்.
(இ) இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் நாற்றுமேடைகளுக்கு அறிமுகப்படுத்திய RRISL 2001 நகலி தொடர்பாக பிரச்சனைகள் காணப்பட்டதையினால் 2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பயிர்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்ததுடன் அந்த நகலிகள் சாத்தியமற்றதினால் 2024 ஆம் ஆண்டில் இறந்த பயிர்கள் தவிர நாற்றுமேடைகளில் எஞ்சியிருந்த இந்த நகலிக்கு சொந்தமான பயிர்கள் அழிக்கப்பட்டிருந்ததுடன் பயிரொன்று உற்பத்தி செய்வதற்கு சராசரியாக ரூபா 225 செலவாகும் எனவும் அதன் பிரகாரம் 03 நாற்றுமேடைகளுக்கு தொடர்புடைய RRISL 2001 சாத்தியமற்ற நகலியின் கீழ் ரூபா 6,417,225 தொகையான 28,521	அரசு இறப்பர் நாற்று மேடைகளில் RRISL 2001 மற்றும் RRISL 203 ஆகிய நகலிகளிலிருந்து புதிய பயிர்களை ஒட்டுவதை நிறுத்துவதற்கு மற்றும் இந்த நகலிகளிலிருந்து பயிர்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை (S/2d3) பால் வெட்டுதல் மற்றும் அதற்கான விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஒப்புக்கொள்ளும் சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்	சாத்தியமுள்ள நகலி வகை பயிர்கள் நாற்று மேடைகளுக்கு அறிமுகப்படுத்தல் வேண்டும்.

பயிர்கள் அவதானிக்கப்பட்டது.	அழிக்கப்பட்டிருந்தமை	பிரகாரம் நிபந்தனைகளுக்கு உடன்படாத விவசாயிகளுக்கு பயிர்களை கொடுப்பதற்கு முடியாதமையினால் தொடர்புடைய அழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ளது.	இந்த இந்த பெற்றுக் பயிர்கள் நடவடிக்கை
(ஈ)	2024 ஆம் ஆண்டில் இறப்பர் பயிர்செய்கைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும் போதியளவு பயிர்கள் இல்லாத காரணத்தினால் மொனராகலை பிரதேச அலுவலகத்திலிருந்து 13,064 பயிர்கள் விண்ணப்பித்த 41 விவசாயிகளுக்கு பயிர்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.	விதை உதிர்வின் இறுதி கட்டத்தில் மட்டும் உதிர்ந்த சில விதைகள் சேர்க்கப்பட்டதால் அந்த விதைகளிலிருந்து வெற்றிகரமான பயிர்கள் உற்பத்தி செய்யப்படாததும், அதிக வெப்பநிலை காரணமாக பயிர்களை ஒட்டும் போது பட்டை தண்டிலிருந்து பிரிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ஒட்டக்கூடிய பயிர்களின் எண்ணிக்கை குறைந்தததும் போதுமான விதைகள் கிடைக்காமையினால் மதிப்பிடப்பட்ட விதைகள் நாற்று மேடைகளில் இடுவதற்கு முடியாத காரணங்களினால் பயிர் உற்பத்தி குறைந்துள்ளது.	வருடாந்த பயிர் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான பயிர்கள் உற்பத்தி செய்ய வேண்டும்.
(உ)	கேகாலை பிரதேச இறப்பர் அபிவிருத்தி அலுவலகத்திலிருந்து 1,232 பயிர்கள் விண்ணப்பித்த 4 விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் பயிர்கள் இல்லாமையினால் பயிர்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிராததுடன் 7,649 பயிர்களை விண்ணப்பித்த 26 விவசாயிகளுக்கு பயிர்கள் இல்லாமையினால் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயிர்கள் வழங்கப்படவில்லை எனவும் 151 விவசாயிகளுக்கு 2024 ஆம் ஆண்டில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் நாற்றுமேடைகளில் போதுமான பயிர் உற்பத்தி இல்லாமையினால் பயிர் கோரிக்கைகளை சமர்ப்பிக்கப்பட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டதுடன் அரசு நாற்று	2023 ஆம் ஆண்டு இறுதியில் RRISL 2001 நகலியிலிருந்து பயிர்களை ஒட்ட வேண்டாம் என்ற தீர்மானத்தின் காரணமாக நாற்றுமேடைகளில் போதுமான ஒட்டுக்கிளைகள் இல்லாமையினால், இலக்கு வைக்கப்பட்ட பயிர்கள் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே உரிமம் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்களை வழங்க முடியவில்லை.	இறப்பர் பயிர்களை உற்பத்தி செய்வதும் வழங்குவதும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான பணி என்பதால் பயிர்களை கோரிய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்களை வழங்குவதற்கு போதுமான பயிர்களை உற்பத்தி செய்தல் வேண்டும்.

மேடைகள் ஊடாக உயர்தர ஓட்டு
இறப்பர் பயிர்கள் உற்பத்தி செய்தல்
மற்றும் வழங்குதல் இறப்பர் அபிவிருத்தி
திணைக்களத்தின் பிரதான பணி
என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அந்த
பணியை நிறைவேற்றுவதற்கு முடியாமை
கணக்காய்வின் போது
அவதானிக்கப்பட்டது.

(ஊ) இறப்பர் பயிரைத் தாக்கும் இலை
உதிர்வு நோய் 04 மாவட்டங்களில்
உள்ள சிறிய தோட்டங்களிலும், தோட்ட
துறைகளிலும் உள்ள மொத்த காணியில்
3,981 ஹெக்டேரில் பரவியிருந்த
போதிலும் அதில் 220 ஹெக்டேர்
பரப்பிற்கு மட்டும் சிகிச்சை
அளிக்கப்பட்டிருந்தது.

இரத்தினபுரி, கொழும்பு, இலை உதிர்வு நோய்
கேகாலை மற்றும் பரவுவதை கட்டுப்படுத்த
களுத்துறை மாவட்டங்களில் விரைவில் நடவடிக்கை
கடந்த ஆண்டு முழுதும் எடுக்கப்படல் வேண்டும்.
பலத்த மழையால் இந்த
நோய் பரவல்
காணக்கூடியதாக
இருப்பினும், இந்த பலத்த
மழையின் காரணத்தினால்
பூஞ்சைக் கொல்லிகளை
தெளிக்கும் பணி
மேற்கொள்ள
முடியவில்லை. மேலும்
பூஞ்சைக் கொல்லி
இயந்திரங்கள் இருந்த
போதிலும் அவ்
இயந்திரங்கள் ஊடாக
பூஞ்சை கொல்லிகளை
தெளிக்கக்கூடிய உயரம்
குறைவாக
இருந்தமையினால் அதன்
செயல்திறன் குறைந்தமை
மற்றும் அந்த சிகிச்சை
முறைகளுக்கு அதிக
கிரயம் ஏற்பதற்கு
நேர்ந்தமை மற்றும்
மலைகள் மற்றும்
பாறைகள் நிறைந்த
கடினமான பகுதிகளில்
சிகிச்சை அளிப்பதில்
இருந்த சிரமத்தினாலும்
குறித் சிகிச்சை முறைகளில்
விவசாயிகளின் ஆர்வம்
குறைந்துள்ளது.

(எ) இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின்
கீழ் நிர்வகிக்கப்படும் 66
உத்தியோகப்பூர்வ இல்லங்களின் உரித்து
முறையாக
கையகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அமைந்துள்ள
இல்லங்களின் உரித்து
காணிகளின் உரித்து
காணப்படுகின்ற காணி
சீர்திருத்த
ஆணைக்குழுவிடமிருந்து
அக் காணி
கையளிக்குமாறு
கோரப்பட்டுள்ளதுடன்,
அதன் பிரகாரம் மேல்
உத்தியோகப்பூர்வ இல்லங்களின்
சட்டப்பூர்வமான உரித்து
கையகப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள்
விரைவுபடுத்தல்
வேண்டும்.

நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. பிரதேச
செயலாளர்களின்
பொறுப்பிலுள்ள காணிகள்
அரசு காணிகள்
கையளிப்பதற்கான
ஏற்பாடுகளின் பிரகாரம்
கையளிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. இறப்பர்
ஆராய்ச்சி நிறுவனத்திற்கு
சொந்தமான காணிகள்
கையேற்பதற்கு
கோரப்பட்டுள்ளதுடன், அந்
நிறுவனத்தின் இணக்கத்தின்
அடிப்படையில் கையேற்கும்
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவுள்ளது.

- (ஏ) கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் பிரகாரம் திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற 77 உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 07 உத்தியோகப்பூர்வ இல்லங்கள் 2 ஆண்டுகள் தொடக்கம் 22 ஆண்டுகள் வரையான காலம் விளைவற்று காணப்பட்டது. அதில் 57 உத்தியோகப்பூர்வ இல்லங்கள் பழுதுபார்க்கப்பட வேண்டியதுடன் சில ஆண்டுகளாக பழுதுபார்க்கப்படாமையினால் புஸ்செல்ல நிர்வாக மட்டத்திலான உத்தியோகப்பூர்வ இல்லங்கள்-02, பண்டாரகம், இத்தபான மற்றும் மில்லேவ உத்தியோகப்பூர்வ இல்லங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றதெனவும், அதில் புஸ்செல்ல நிர்வாக மட்டத்திலான உத்தியோகப்பூர்வ இல்லங்கள்-02 இடிப்பதற்கு அங்கீகாரம் கோரப்பட்டுள்ளதெனவும் அவதானிக்கப்பட்டது.
- (ஐ) களுத்தறை பிரதேச அலுவலகத்திற்கு சொந்தமான மதுகம இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அனுமதியின்றி குடியேறியுள்ள ஓய்வுப்பெற்ற இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தரை வெளியேற்றுவதற்காக மதுகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 1997 யூலை 20 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த பிஸ்கல் உத்தரவு இது வரையில் அமுல்படுத்தப்படவில்லை.
- திணைக்களத்திற்கு கட்டிடங்கள் பழுதுபார்த்தலுக்காக பெறப்படுகின்ற நிதியேற்பாடு முகாமைத்துவம் செய்யப்பட்டு மிகவும் முன்னுரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட வேண்டிய உத்தியோகப்பூர்வ இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் இனங்காணப்பட்டு வருடாந்தம் பழுதுபார்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- பழுதுபார்க்கப்பட வேண்டிய உத்தியோகப்பூர்வ இல்லங்கள் பழுதுபார்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- பிஸ்கல் உத்தரவு அமுல்படுத்தி ஓய்வுப்பெற்ற உத்தியோகத்தர் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து அகற்றப்படுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- மதுகம இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குரிய பிஸ்கல் உத்தரவு அமுல்படுத்தல் தொடர்பாக சட்ட உத்தியோகத்தர் ஆலோசனை பிரகாரம் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

- (ஓ) பிற திணைக்களங்கள் மற்றும் பிற திணைக்களங்கள் திணைக்களத்திற்கு அமைச்சுக்களிலிருந்து பெறப்பட்டு 09 மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்டு ஆண்டுகள் தொடக்கம் 12 ஆண்டுகள் அமைச்சுக்களிலிருந்து பெறப்பட்டுள்ள 03 கெப் பயன்படுத்தப்படுகின்ற 03 கெப் வண்டிகள் மற்றும் 16 துவிச்சக்கர வண்டிகள் மீளாய்வாண்டு இறுதி வரையிலும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
- பிற திணைக்களங்கள் திணைக்களத்திற்கு அமைச்சுக்களிலிருந்து பெறப்பட்டுள்ள 03 கெப் வண்டிகள் மற்றும் 16 துவிச்சக்கர வண்டிகள் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு கையகப்படுத்துவதற்குரிய வாகனங்கள் கையேற்றல் பதிவேடு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- (ஓ) 2023 ஒக்தோபர் 05 ஆம் திகதி ஸ்டார் செயற்திட்டத்திற்குரிய 16 துவிச்சக்கர வண்டிகள், 04 ஸ்கூடர்கள், கெப் வண்டியொன்று மற்றும் 2024 சனவரி பெற்றுக் கொடுக்கப்பட்ட கெப் வாகனமொன்று மீளாய்வாண்டு இறுதி வரையிலும் திணைக்களத்தின் பெயருக்கு கையகப்படுத்தப்பட்டிராததுடன் அவ் வாகனங்கள் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டமைக்கு உறுதி செய்யும் ஆவணங்கள் ஏதும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
- STARR செயற்திட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ள 02 கெப் வாகனங்கள், 20 துவிச்சக்கர வண்டிகள் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு கையகப்படுத்துவதற்குரிய வாகனங்கள் கையேற்றல் பதிவேடு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற இந்த வாகனங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளின் உரித்து கையேற்கும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தல் வேண்டும்.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு நேரடியாகப் பங்களிக்கும் 8 சிரேஷ்ட இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 68 இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் காணப்படுகின்றதுடன் 2021 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரையான காலப்பகுதியில் இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அல்லது ஆட்சேர்ப்பு நடைமுறை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இறப்பர் உத்தியோகத்தர்களின் அதிகரித்தலானது ஓய்வுபெற்ற மற்றும் சேவையிலிருந்து விலகிச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு பதிலாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசினால் அங்கீகாரம் வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளமையினால் ஆகும். பிரதமர் அலுவலக பதவியணியினர் மீளாய்வு செய்யும் குழுவிற்கும் 41 இறப்பர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பின்னர் அவ் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்ள முடியும்.	பதவியணியினர் வெற்றிடங்களின் தேவைப்பாட்டை சரியாக கண்டறிந்து நிர்வாக பிரிவுடன் கலந்துரையாடி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தல் வேண்டும்.